

நேரம் : 3.00 மணி

காலாண்டுத் தேர்வு - 2022

12 - STD

கணக்குப் பதிவியல்

தேர்வு எண்

--	--	--	--	--	--

மதிப்பெண்கள் : 90

பகுதி - I

(20 X 1 = 20)

I. சரியான விடையைத் தேர்வு செய்யவும் :

- முழுமை பெறா பதிவேடுகளை பொதுவாக பரிசீலித்து வருவது
(அ) நிறுடம் (ஆ) அளவு (இ) சிறிய அளவினான தனியான வணிகம் (ஈ) பன்னாட்டு நிறுவனங்கள்
- கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுக்கீட்டு தொடர்பான எந்த விவரம் பொத்தக் கூடாதே? கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
(அ) செலுத்தற்குரிய மாற்றுக்கீட்டின் தொடக்க இருப்பு (ஆ) செலுத்தற்குரிய மாற்றுக்கீட்டின் இறுதி இருப்பு
(இ) அல்லாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுக்கீட்டு (ஈ) செலுத்தற்குரிய மாற்றுக்கீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது
- உரிமையாளரின் சொத்துகள் ரூ 85,000 மற்றும் பொறுப்புகள் ரூ 21,000 எனில் அவருடைய முதல் தொகை
(அ) ரூ 85,000 (ஆ) ரூ 1,06,000 (இ) ரூ 21,000 (ஈ) ரூ 64,000
- பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?
(அ) பழைய செய்தித்தாள்கள் விற்பனை (ஆ) சொத்து விற்பனை மீதான நட்பம்
(இ) செயலாளருக்கு வழங்கிய மதிப்புதியம் (ஈ) அறைகலன் விற்பனை தொகை
- ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
(அ) வருவாயின் வரவு (ஆ) முதலின் வரவு (இ) வருவாயினச் செலவு (ஈ) முதலினச் செலவு
- பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒரு
(அ) பெயரளவு கணக்கு (ஆ) சொத்து கணக்கு (இ) ஆள்சார் கணக்கு (ஈ) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு
- முதல் மீது வட்டி எதில் இருந்து கூட்டாளிகளுக்கு வழங்கப்படும்.
(அ) முதல் (ஆ) எடுப்பு (இ) இலாபம் (ஈ) நட்பம்
- கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது
(அ) சம்பளம் (ஆ) கூடுதல் (இ) கூடன் மீது வட்டி (ஈ) முதல் மீது வட்டி
- எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கூழித்த பின் உள்ள இலாபம் ரூ. 22,000. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப் பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கூழிவு பெற உரியவராயின் கூழிவுத் தொகையை கண்டறியவும்.
(அ) ரூ 1,050 (ஆ) ரூ 2,000 (இ) ரூ 2,200 (ஈ) ரூ 1,500
- பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?
(அ) நற்பெயர் ஒரு புலனாகச் சொத்து (ஆ) நற்பெயர் ஒரு நட்புச் சொத்து
(இ) நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து (ஈ) நற்பெயரினை வாங்க முடியாது
- வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுக்கவும்:
(அ) சராசரி இலாப முறை (ஆ) உயர் இலாப முறை (இ) நிலை முதல் முறை (ஈ) மூலதனமாக்க முறை
- ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது
(அ) சராசரி இலாபம் (ஆ) சாதாரண இலாப விகிதம் (இ) எதிர் நோக்கும் இலாப விகிதம் (ஈ) இவைகளில் எதுவுமில்லை
- கீழ் வருவனவற்றில் எது சரியானது?
(அ) உயர் இலாபம் = பொத்தஇலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
(ஆ) உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை
(இ) உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்
(ஈ) உயர் இலாபம் = சராசரி இலாபம் X கொள்முதல் ஆண்டுகள்
- மறுமதிப்பீட்டுக் கணக்கு ஒரு
(அ) சொத்து க/கு (ஆ) பெயரளவு க/கு (இ) ஆள்சார் க/கு (ஈ) ஆள்சாரா க/கு
- கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
(அ) முதல் விகிதம் (ஆ) தியாகவிகிதம் (இ) ஆதாய விகிதம் (ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- கூட்டாளி விலகலின் போது பொதுக்காப்பு மாற்றப்படுவது
(அ) அனைத்து கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு (ஆ) மறுமதிப்பீட்டுக் கணக்கிற்கு
(இ) தொடரும் கூட்டாளிகளின் முதல் கணக்கிற்கு (ஈ) நினைவுக்குறிப்பு மறுமதிப்பீட்டு கணக்கிற்கு
- மறுமதிப்பீட்டில் பொறுப்பின் மதிப்பு உயர்வது
(அ) ஆதாயம் (ஆ) நட்பம் (இ) செலவு (ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- ஒரு கூட்டாளி விலகலின் போது, ஆதாய விகிதத்தின் நிர்ணயம் எதற்கு தேவைப்படுகிறது?
(அ) மறுமதிப்பீட்டு இலாபம் அல்லது நட்பம் மாற்றப்படுவதற்கு
(ஆ) பகிர்ந்துதரா இலாபங்கள் மற்றும் நட்பங்களை பகிர்ந்தளிப்பதற்கு
(இ) நற்பெயரை சரிக்கட்டுவதற்கு (ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

19. A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 2:3:4 என்ற விகிதத்தில் இலாப நட்டத்தை பகிர்ந்து வந்தனர். தற்போது B விலகுகிறார். A மற்றும் C யின் புதிய இலாபப் பகிர்வு விகிதம்
(அ) 4:3 (ஆ) 3:4 (இ) 2:1 (ஈ) 1:2
20. கீழ் வருவனவற்றில் எது சரியானது?
(அ) கூட்டாளி சேர்ப்பு - ஆதாய விகிதத்திற்கும் (ஆ) கூட்டாளியாக விலகல் - தியாக விகிதத்திற்கும்
(இ) நற்பெயர் - கற்பனை சொத்து (ஈ) இந்திய கூட்டாண்மை சட்டம் - 1932

பகுதி - II

II. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும் : (வினா எண். 30 க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (7 x 2 = 4)

21. முழுமைபெறா பதிவேடுகள் என்றால் என்ன?
22. இலாப நோக்கற்ற அமைப்பின் பொருள் தரவும்.
23. கூட்டாளி விலகல் என்றால் என்ன?
24. பின்வரும் விவரங்கள் வேதாரண்யம் விளையாட்டு மன்றத்தின் இறுதிக்கணக்குகளில் எவ்வாறு

விவரம்	ரூ.
மட்டைகள் மற்றும் பந்துகள் தொடக்கஇருப்பு	3,000
அவ்வாண்டில் வாங்கிய மட்டைகள் மற்றும் பந்துகள்	17,000
மட்டைகள் மற்றும் பந்துகள் இறுதி இருப்பு	4,000

25. பிரகாஷ் மற்றும் சுப்ரியா என்ற இரு கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற இலாப விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று அவர்களின் முதல் கணக்குகளின் இருப்புகள் பிரகாஷ் ரூ. 3,00,000 மற்றும் சுப்ரியா ரூ. 2,00,000 ஆகும். 2018, ஜூலை 1 அன்று பிரகாஷ் கூடுதல் முதலாக ரூ.60,000 கொண்டு வந்தார். 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% எனக் கணக்கிடவும்.
26. ஒரு நிறுவனத்தின் கடந்த ஐந்து ஆண்டுகளின் இலாபங்கள் பின்வருமாறு:
2014: ரூ. 10,000; 2015: ரூ. 11,000; 2016: ரூ. 12,000; 2017: ரூ. 13,000 மற்றும் 2018: ரூ. 14,000, 5 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.
27. அருள் மற்றும் அனிதா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 4:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 31.3.2018 அன்று புதிய கூட்டாளியாக அஜய் என்பவர் சேர்த்து கொள்ளப்பட்டார். சேர்க்கையின் போது, நிறுவன ஏடுகளில் பொதுக்காப்பு ரூ.42,000 எனக்காட்டியது. பொதுக்காப்பினை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
28. பிரவீணா மற்றும் தான்யா என்ற இரு கூட்டாளிகள் 7:3 என்ற இலாப விகிதத்தில் இலாபத்தைப் பகிர்ந்து வந்தனர். அவர்கள் மாலினி என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர். பிரவீணா, தான்யா மற்றும் மாலினி அவர்களின் புதிய இலாப விகிதம் 5:2:3. தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.
29. ரோஷி, ரதி மற்றும் இராணி என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை சமமாகப் பகிர்ந்து வந்தனர். 1.1.2018 அன்று, ரதி கூட்டாண்மையிலிருந்து விலகினார். அந்நாளைய இருப்புநிலைக்குறிப்பின் சொத்துகள் பக்கம் ரூ.45,000 பகிர்ந்துத்தரா நட்டங்கள் இருப்பைக் காட்டியது. பகிர்ந்துத்தரா நட்டத்தை பகிர்ந்தளிப்பதற்கான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும்.
30. கீழ்க்காணும் விவரங்களிலிருந்து இலாபம் அல்லது நட்டம் கண்டறியவும்.

விவரம்	ரூ.
ஆண்டின் தொடக்க முதல் (ஏப்ரல் 1, 2018)	5,00,000
ஆண்டின் இறுதி முதல் (மார்ச் 31, 2018)	8,50,000
அவ்வாண்டில் கொண்டு வந்த கூடுதல் முதல்	1,20,000
அவ்வாண்டில் எடுப்புகள்	70,000

பகுதி - III

III. எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும் : (வினா எண். 40க்கு கட்டாயமாக விடையளிக்கவும்) (7 x 3 = 21)

31. பின்வரும் விவரங்களிலிருந்து அவ்வாண்டில் மேற்கொண்ட மொத்த விற்பனையை கண்டறியவும்.

விவரம்	ரூ.
2016, ஜனவரி 1 அன்று கடனாளிகள்	1,30,000
அவ்வாண்டில் கடனாளிகளிடமிருந்து ரொக்கம் பெற்றது	4,20,000
விற்பனைத்திருப்பம்	35,000
வாராக்கடன்	15,000
2016, டிசம்பர் 31 அன்று கடனாளிகள்	2,00,000
ரொக்க விற்பனை	4,60,000

32. பின்வரும் விவரங்கள் ஒரு மன்றத்தின் 2017, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக்காட்டவும். அந்த மன்றம் 2016-2017 ஆம் ஆண்டில் பெற்ற சந்தா :ரூ.40,000. இதில் 2015-2016 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.5,000 மற்றும் 2017-2018 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.3,000 உள்ளடங்கியுள்ளது. 2016-2017 ஆம் ஆண்டிற்குரிய சந்தா ரூ.1,000 இன்னும் பெற வேண்டியுள்ளது.
33. கவிதா என்பவர் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளி. அவர் வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ரூ. 2,500 எடுத்துக் கொள்கிறார். எடுப்புகள் மீது வட்டி ஆண்டுக்கு 4% கணக்கிடப்பட வேண்டும். எடுப்புகள் மீது வட்டி சராசரி கால முறையைப் பயன்படுத்தி கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் கணக்கிடவும். அவர் (i) ஒவ்வொரு மாதத் தொடக்கத்தில் எடுத்திருந்தால் (ii) ஒவ்வொரு மாத இடையில் எடுத்திருந்தால் (iii) ஒவ்வொரு மாத இறுதியில் எடுத்திருந்தால்
34. சீனு மற்றும் சிவா இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். சுப்பு என்பவரை புதிய கூட்டாளியாக சேர்க்கும் போது அவர்கள் பின்வரும் முடிவுகள் எடுத்தனர்.
(i) கட்டடம் மதிப்பினை ரூ. 40,000 உயர்த்த வேண்டும்.

- (ii) கணக்கேடுகளில் இதுவரை பதியப்படாத ரூ.10,000 மதிப்புள்ள முதலீடுகளை கணக்கில் கொண்டு வர வேண்டும்.
- (iii) இயந்திரம் மதிப்பு ரூ. 14,000 மற்றும் அறைகலன் மதிப்பு ரூ. 12,000 குறைக்க வேண்டும்.
- (iv) பற்பல கடனீந்தோரில் ரூ.16,000 போக்கெழுது வேண்டும். மறுமதிப்பீட்டுக் கணக்கு தயார் செய்யவும்.
35. சாம் மற்றும் போஸ் என்னும் கூட்டாளிகள் 3:2 என்னும் விகிதத்தில் இலாபம் மற்றும் நட்டங்களைப் பகிர்ந்து வந்தனர். 2018, ஏப்ரல் 1 அன்று ஆகாஷ் என்பவரை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். ஆகாஷ் கூட்டாண்மையில் சேர்ந்த அன்று நிறுவன ஏடுகளில் நற்பெயர் 30,000 ஆக இருந்தது. மாறுபடும் முதல் முறையில் கணக்குகள் பராமரிக்கப்படுவதாகக் கருதி கூட்டாளிகளின் பின்வரும் முடிவுகளின் படி குறிப்பேட்டுப்பதிவுகளைத் தரவும். (அ) ஏட்டில் உள்ள நற்பெயர் தொகை முழுவதையும் போக்கெழுதுவது (ஆ) ஏட்டில் உள்ள நற்பெயரில் 20,000-ஐ போக்கெழுதுவது.
36. ஜனனி, ஜானகி, மற்றும் ஜமுனா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்கள் மற்றும் நட்டங்களை முறையே 3:3:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2017, டிசம்பர் 31 அன்று ஜானகி இறந்து விட்டார். அவருக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ. 1,40,000 என வரவிருப்பைக் காட்டியது. கீழ்க்கண்ட நிலைகளில் குறிப்பேட்டுப் பதிவுகளைத் தரவும்.
- (i) செலுத்த வேண்டிய தொகை காசோலை மூலம் உடனடியாகச் செலுத்தப்பட்டது.
- (ii) செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை.
- (i) உடனடியாக ரூ. 75,000 காசோலை மூலம் செலுத்தப்பட்டது, மீதித்தொகை இன்னும் செலுத்தப்பட வேண்டி உள்ளது.
37. நிலைமுதல் முறைக்கும் மாறுபடும் முதல் முறைக்கும் இடையேயான வேறுபாடுகளைத் தரவும்.
38. நற்பெயரைத் தீர்மானிக்கும் ஏதேனும் ஆறு காரணிகளைத் தரவும்.
39. தியாக விகிதத்திற்கும் ஆதாய விகிதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
40. பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிற்கும், வருவாய் மற்றும் செலவினக் கணக்கிற்கும் உள்ள வேறுபாடுகளைத் தரவும்.

பகுதி - IV

V. அனைத்து வினாக்களுக்கு விடையளிக்கவும்:

(7 X 5 = 35)

41. (அ) ராஜா முறையான கணக்கேடுகளைப் பின்பற்றுவதில்லை. அவருடைய பதிவேடுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

விவரம்	1.1.2018	31.12.2018
ரூ.	ரூ.	ரூ.
கை ரொக்கம்	80,000	90,000
சரக்கிருப்பு	1,80,000	1,40,000
கடனாளிகள்	90,000	2,00,000
பற்பல கடனீந்தோர்	2,70,000	3,00,000
பொறு மற்றும் இயந்திரம்	1,70,000	1,70,000

அவ்வாண்டில் அவர் கொண்டு வந்த கூடுதல் முதல் ரூ. 50,000 மற்றும் அவர் வியாபாரத்திலிருந்து தன்னுடைய சொந்த பயனுக்காக மாத்தோறும் ரூ. 2,500 எடுத்துக் கொண்டார். இலாப நட்ட அறிக்கை தயாரிக்கவும். (அல்லது)

(ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாப நட்டங்களை 4:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர். 2018, ஜனவரி 1 அன்று அவர்களுடைய முதல் முறையே ரூ. 20,000 மற்றும் ரூ. 10,000. கூட்டாண்மை ஒப்பாவணம் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:

(அ) முதல் மீது வட்டி ஆண்டுக்கு 5 % அனுமதிக்க வேண்டும்.

(ஆ) அருளப்பன் மற்றும் நல்லசாமி இருவருக்கும் விதித்த எடுப்புகள் மீதான வட்டி முறையே ரூ.200 மற்றும் ரூ.300 ஆகும்.

(இ) முதல் மீது வட்டி மற்றும் எடுப்புகள் மீதான வட்டி கழிப்பதற்கு முன் உள்ள நிறுவனத்தின் நிகர இலாபம் ரூ. 18,000. கூட்டாளிகளுடைய முதல் மாறுபடும் முதல் எனக் கொண்டு தேவையான குறிப்பேட்டுப் பதிவினைத் தரவும் மற்றும் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இலாப நட்டப் பகிர்வு கணக்கையும் தயார் செய்யவும்.

42. (அ) பின்வரும் விவரங்களிலிருந்து மொத்தக் கொள்முதலைக் கணக்கிடவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
1.1.2018, அன்று பற்பல கடனீந்தோர்	30,000	1.1.2018, அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	25,000
கொள்முதல் திருப்பம்	15,000	கடனீந்தோருக்கு ரொக்கம் செலுத்தியது	1,20,000
ரொக்கக் கொள்முதல்	2,25,000	31.12.2018 அன்று கடனீந்தோர்	25,000
செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டுக்குச் செலுத்தியது	30,000	31.12.2018 அன்று செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு	20,000

(ஆ) பின்வரும் விவரங்களிலிருந்து, உயர் இலாபத்தில் 5 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

(அ) பயன்படுத்தப்பட்ட முதல் : ரூ. 1,20,000 (ஆ) சாதாரண இலாப விகிதம் : 20%

(இ) 5 ஆண்டுகளுக்குரிய நிகர இலாபம் : 2014: ரூ. 30,000; 2015: ரூ. 32,000; 2016: ரூ. 35,000; 2017: ரூ. 37,000 மற்றும் 2018: ரூ. 40,000

(ஈ) கூட்டாளிகளுக்கான உழைப்புதியம் ஆண்டுக்கு ரூ. 2,000.

43. (அ) கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கோயம்புத்தூர் கிரிக்கெட் மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கைத் தயார் செய்யவும்.

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
வங்கி மேல்வரைப் பற்று (1.4.2018)	5,000	கடன் மீதான வட்டி செலுத்தியது	2,000
கை ரொக்கம் (1.4.2018)	1,000	நீர் மற்றும் மின்சாரக் கட்டணம்	700
சுலி செலுத்தியது	2,000	விளையாட்டுப் போட்டிச் செலவுகள்	2,600
சந்தாபெற்றது:		விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது	1,900
முந்தைய ஆண்டு	500		
நடப்பு ஆண்டு	9,600	விளையாட்டுப் போட்டிநிதி வரவுகள்	5,200
எதிரவரும் ஆண்டு	10,500	உயில்கொடைப் பெற்றது	2,000
மதிப்புதியம் செலுத்தியது	2,800	ரொக்ககிருப்பு (31.3.2019)	300
சுலி கொடுபட வேண்டியது	2,200	அரங்கம் அமைப்பதற்காக பெற்ற நன்கொடை	2,000

(அல்லது)

(ஆ) கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரங்கள் பின்வருமாறு:

(i) ஈட்டிய இலாபங்கள்: 2016: ரூ. 25,000; 2017: ரூ. 23,000 மற்றும் 2018: ரூ. 26,000.

(ii) 2016 ஆம் ஆண்டின் இலாபத்தில் திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ரூ. 2,500 சேர்ந்துள்ளது.

(iii) சரக்கிருப்பதின்மீது சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டின் இலாபத்தில் ரூ. 3,500 குறைக்கப்பட்டது.

(iv) சரக்கிருப்பு காப்பீடு செய்யப்படவில்லை. ஆனால் எதிர்காலத்தில் காப்பீடு செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான காப்பீட்டுக் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 250 என மதிப்பிடப்பட்டது. 3 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 2 ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயரின் மதிப்பைக் கணக்கிடவும்.

44. (அ) கீழ்க்காணும் கும்பகோணம் கூடைப்பந்து சங்கத்தின் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கிலிருந்து 2018, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வருவாய் மற்றும் செலவினக் கணக்கைத் தயார் செய்யவும்.

பெறுதல்கள்	ரூ.	செலுத்தல்கள்	ரூ.
இருப்பு கீகோ:		மைதான வாடகை செலுத்தியது	12,000
கை ரொக்கம் 23,000	35,000	அச்சுக்கட்டணம்	5,000
வங்கி ரொக்கம் 12,000		கட்டடம் மீதான காப்பீடு	2,000
சந்தா பெற்றது	9,000	வங்கிக் கட்டணம்	1,000
பாதுகாப்புபெட்டக வாடகைபெற்றது	2,000	தொடர் விளையாட்டுப் போட்டிச் செலவு	16,000
ஆயுள் உறுப்பினர் கட்டணம்	7,000	விளையாட்டுப் பொருள்கள் வாங்கியது	4,000
அரங்க வாடகை பெற்றது	6,000	தனித்தகைக்கட்டணம்	3,000
		இருப்பு கீ/இ:	
		கை ரொக்கம்	2,000
		வங்கி ரொக்கம்	14,000
	59,000		16,000
			59,000

(அல்லது)

(ஆ) ஒரு கூட்டாண்மை நிறுவனத்தில் சரண், அருண் மற்றும் கரண் என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 4:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். 2016, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக்குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் கணக்குகள்:			கட்டடம்	60,000
சரண்	60,000		இயந்திரம்	40,000
அருண்	60,000		இலாபநட்டக்/கு	20,000
கரண்	40,000	1,50,000	சரக்கிருப்பு	12,000
			கடனாளிகள்	25,000
பொதுக்காப்பு		15,000	கழிக்க:	
கடனீந்தோர்		25,000	வாராக்கடன் ஒதுக்கு	1000
தொழிலாளர் ஈட்டு நிதி		10,000	வங்கிரொக்கம்	44,000
		2,00,000		2,00,000

1.1.2017 அன்று கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு கரண் விலகினார்.

(i) நிறுவனத்தின் நற்பெயர் ரூ.21,000 என மதிப்பிடப்பட்டது. (ii) மறுமதிப்பீட்டு இலாபம் ரூ.21,000

(ii) கரணுக்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாகச் செலுத்தப்படவில்லை. கூட்டாளி விலகலுக்குப் பின் உள்ள முதல் கணக்கினை செய்யவும்.

45. (அ) பிரகதீஷ் மற்றும் நரேஷ் ஆகிய கூட்டாளிகள் தங்கள் முதல் கணக்குகளை நிலைமுதல் முறையில் பராமரித்து வருகின்றனர். கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு கூட்டாளிகளின் முதல் கணக்குகளைத் தயாரிக்கவும்:

விவரம்	பிரகதீஷ்	நரேஷ்
2018, ஏப்ரல் 1 அன்று முதல்	4,00,000	6,00,000
2018, ஏப்ரல் 1 நடப்புக் கணக்கு	20,000(வ)	15,000(ப)
கூடுதல் முதல்	50,000	
எடுப்புகள்	45,000	60,000
எடுப்புகள் மீது வட்டி	2,000	3,000
இலாபப் பங்கு	80,000	1,20,000
முதல் மீது வட்டி	20,000	30,000
கழிவு	17,000	
ஊதியம்		38,000

(அல்லது)

(ஆ) சுந்தர், விவேக், மற்றும் பாண்டியன் என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 3 : 2 : 1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் 2018, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்பு நிலைக் குறிப்பு பின்வருமாறு:

2017, டிசம்பர் 31 ஆம் நாளைய இருப்புநிலைக் குறிப்பு

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
முதல் கணக்குகள்:		நிலம்	80,000
சுந்தர்	50,000	சரக்கிருப்பு	20,000
விவேக்	40,000	கடனாளிகள்	30,000
பாண்டியன்	10,000	வங்கிரொக்கம்	14,000
பொதுக்காப்பு	36,000	இலாப நட்டக் க/கு (நட்டம்)	6,000
பற்பல கடனீந்தோர்	14,000		
	1,50,000		1,50,000

- 1.1.2019 அன்று பாண்டியன் இறந்து விட்டார் மற்றும் அவரின் இறப்பின் போது பின்வரும் சரிக்கட்டுதல்கள் செய்யப்பட்டன.
- சரக்கிருப்பின் மதிப்பு 10% தேய்மானம் குறைக்கப்பட வேண்டும்.
 - நிலத்தின் மதிப்பு ரூ. 11,000 அதிகரிக்கப்பட வேண்டும்.
 - கடனாளிகள் மதிப்பு ரூ. 3,000 குறைக்க வேண்டும்.
 - பாண்டியனுக்கு செலுத்த வேண்டிய இறுதித் தொகை செலுத்தப்படவில்லை.
 - மறுமதிப்பீட்டு இலாபம் : ரூ. 6,000
- கூட்டாளியின் இறப்பிற்கு பின் கூட்டாளிகள் முதல் கணக்கு மற்றும் இருப்புநிலைக் குறிப்பு தயாரிக்கவும்.

46. (அ) ஆகாஷ், பாலா, சந்துரு மற்றும் டேனியல் ஆகியோர் ஒரு நிறுவனத்தின் கூட்டாளிகள். கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது பின்வருவனவற்றை எவ்வாறு மேற்கொள்வீர்கள்?
- ஆகாஷ் என்பவர் அதிக முதல் வழங்கியுள்ளார். அவர் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 10% கோருகிறார்.
 - பாலா ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 எடுத்துக் கொள்கிறார். ஏனைய கூட்டாளிகள் பாலாவிடம் ஆண்டுக்கு 8% எடுப்புகள் மீது வட்டி நிறுவனத்திற்கு அளிக்குமாறு கேட்கிறார்கள். ஆனால், பாலா அதனை ஒப்புக்கொள்ளவில்லை.
 - ஆகாஷ், இலாபத்தினை முதல் விகிதத்தில் பகிர்ந்தளிக்க வேண்டும் என்கிறார். ஆனால் பிற கூட்டாளிகள் அதனை ஒப்புக் கொள்ளவில்லை.
 - டேனியல் தனது முழு நேரத்தையும் தொழிலில் செலவிடுவதால் அவர் ஒவ்வொரு மாதமும் ரூ. 10,000 ஊதியம் வேண்டுமென்று கோருகிறார்.
 - சந்துருவால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் ரூ. 50,000. அவர் கடன் மீது வட்டி ஆண்டுக்கு 12% வேண்டுமென்று கோருகிறார்.

(அல்லது)

- (ஆ) சாம் மற்றும் சங்கர் இருவரும் கூட்டாளிகள். அவர்கள் தங்கள் இலாபம் மற்றும் நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். அந்நிறுவனத்தின் 2017 டிசம்பர் 31 ஆம் நாளை இருப்புநிலைக்குறிப்பு பின்வருமாறு இருந்தது.

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.	ரூ.
முதல் கணக்குகள்:		கட்டடம்		34,000
சாய் 48,000		அறைகலன்		6,000
சங்கர் 40,000	88,000	முதலீடுகள்		20,000
கடனீந்தோர்	37,000	கடனாளிகள்	40,000	
கொடுபடவேண்டிய கூலி 8,000		கழிக்க:		
		வாராக்கடன் ஒதுக்கு	3,000	37,000
		பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு		12,000
		சரக்கிருப்பு		18,000
		வங்கி		8,000
	1,33,000			1,33,000

- 2017, டிசம்பர் 31 இல் சண்முகம் என்பவர் 1/4 இலாபப்பகிர்வு விகிதத்தில் கூட்டாண்மையில் சேருகிறார். அவர் பின்வரும் சரிக்கட்டுதல்களுக்குப்பட்டு ரூ. 12,000 முதலாக கொண்டு வருகிறார்.
- அறைகலன் ரூ. 5,000 மற்றும் கட்டடம் ரூ. 50,000 ஆகவும் மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
 - வாரா ஐயக்கடன் ஒதுக்கு ரூ. 5,500 ஆக உயர்த்த வேண்டும்.
 - பதிவறாத ரூ. 6,000 மதிப்புள்ள முதலீடு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும்.
 - பதிவறாத ரூ. 2,500 மதிப்புள்ள பொறுப்பு பதிவு செய்யப்பட வேண்டும்.
- மறுமதிப்பீட்டுக் கணக்கு மற்றும் கூட்டாளி சேர்க்கைக்கு பின் உள்ள முதல் கணக்கினை செய்யவும்.

47. (அ) ரகு மற்றும் சாம் எனும் கூட்டாளிகள் முறையே 3:2 எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து வந்தனர். 2017 மார்ச் 31 அன்று அவர்களின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு:

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.	ரூ.
முதல் கணக்குகள்:		இயந்திரம்		30,000
ரகு 40,000		அறைகலன்		10,000
சாம் 30,000	70,000	சரக்கிருப்பு		10,000
கடனீந்தோர்	30,000	கடனாளிகள்	21,000	
		கழிக்க:		
		வாராக்கடன் ஒதுக்கு	1,000	20,000
		வங்கி		30,000
	1,00,000			1,00,000

- 1.4.2017 அன்று பின்வரும் நிபந்தனைகளுக்குப்பட்டு பிரகாஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்தனர்.

- பிரகாஷ் ரூ. 10,000 முதல் கொண்டு வருவது
 - இயந்திரம் ரூ. 24,000 என மதிப்பிடப்பட்டது
 - அறைகலனின் மதிப்பில் ரூ. 3,000 குறைப்பது
 - வாரா ஐயக்கடன் ஒதுக்கை ரூ. 3,000 என அதிகரிப்பது
 - ஏடுகளில் பதிவு பெறாமலுள்ள கணக்குகளின் மூலம் பெறவேண்டியவைகள் மதிப்பு ரூ. 1,000 பதிவு செய்தல்.
- குறிப்பேட்டுப் பதிவுகள் தந்து மறுமதிப்பீட்டு கணக்கு தயாரிக்கவும்.

(அல்லது)

(ஆ)சேலம் பொழுதுபோக்கு மன்றத்தின் 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு பின்வருமாறு.
2019, மார்ச் 31 ஆம் நாடு முடிவடையும் ஆண்டுக்குரிய பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு.

ப		வ	
பெறுதல்கள்	ரூ.	செலுத்தல்கள்	ரூ.
இருப்பு கீ/கொ		அறைகலன்	27,500
கைரொக்கம்	9,000	எழுதுபொருள்கள்	2,400
சந்தா		அஞ்சல் செலவுகள்	1,000
2018 - 2019	12,500	இருப்பு கீ/இ	
2019 - 2020	400	கைரொக்கம்	3,500
பொழுதுபோக்குமூலமாக பெற்ற வருமானம்	12,000		
பல்வகை வரவுகள்	500		
	34,400		34,400

கூடுதல் தகவல்கள்:

- மன்றத்தில் 450 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஆண்டு சந்தா ரூ. 30 செலுத்துகின்றனர்.
 - எழுதுபொருள்கள் இருப்பு 2018, மார்ச் 31-ல் ரூ. 300 மற்றும் 2019, மார்ச் 31-ல் ரூ. 500.
 - 2018, ஏப்ரல் 1 அன்று முதல்நிதி ரூ. 9,300
- 2019, மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினக் கணக்கையும், அந்நாளைய இருப்புநிலைக் குறிப்பையும் தயாரிக்கவும்.